

**மார்ச் 31இல் முடிவடைந்த காலப்பகுதிகளை முக்கிய நிதியில் தரவுகள் (கணக்காய்வு செய்யப்பட்டது)**

	நடைமுறை காலம்	முன்னைய காலம்
ரூபா மில்லியனில்	01/04/2020 இலிருந்து 31/03/2021 வரை	01/04/2019 இலிருந்து 31/03/2020 வரை
வட்டி வருமானம்	456.26	423.69
வட்டி செலவு	(108.20)	(131.47)
<b>தேறிய வட்டி வருமானம்</b>	<b>348.06</b>	<b>292.22</b>
ஏனைய வருமானம்	5.12	32.36
தொழிற்பாட்டு செலவீனங்கள் (பெறுமதி இழப்பு நீக்கலாக)	(208.06)	(183.68)
பெறுமதி இழப்பு	(22.89)	(100.90)
வரிக்கு முன்னரான இலாபம்/ (முட்டம்)	<b>122.23</b>	<b>40.00</b>
வரிகள்	(97.23)	(28.57)
வரிக்குப் பின்னரான இலாபம்/ (முட்டம்)	<b>25.00</b>	<b>11.43</b>
ஏனைய அனைத்துமுள்ளக்கிய வருமானம்/ (செலவு)	(0.57)	0.05
<b>மொத்த அனைத்துமுள்ளக்கிய வருமானம்</b>	<b>24.43</b>	<b>11.48</b>

**மார்ச் 31இல் உள்ளவாறான முக்கிய நிதியில் தரவுகள் (கணக்காய்வு செய்யப்பட்டது)**

ரூபா மில்லியனில்	31.03.2021 தகவியன்று	31.03.2020 தகவியன்று
<b>சொத்துக்கள்</b>		
காக மற்றும் வங்கி மீதிகள்	155.39	50.63
அரசு பிணைப்புகள்	63.11	87.41
தொடர்பான தரப்பினரிடமிருந்து வர வேண்டியவை	-	7.59
கடன்கள் (தொடர்பான தரப்பினரிடமிருந்து வரவேண்டியவை நீக்கலாக)	2,305.85	1,811.61
பங்குதர மூலதனத்திலுள்ள முதலீடுகள்	0.32	0.32
முதலீட்டு சொத்துக்கள் மற்றும் உண்மை சொத்துக்கள்	0.00	356.30
சொத்துக்கள், பெற்கள் மற்றும் சாதனங்கள்	81.21	50.10
ஏனைய சொத்துக்கள்	1,067.00	741.56
<b>மொத்த சொத்துக்கள்</b>	<b>3,672.88</b>	<b>3,105.52</b>
<b>பொறுப்புகள்</b>		
வங்கிகளுக்கு செலுத்தவேண்டியவை	518.41	471.90
வாடிக்கையாளர்களிடமிருந்தான வைப்புகள்	831.58	1,012.24
ஏனைய கடன்பாடுகள்	215.94	138.01
<b>மொத்த பொறுப்புகள்</b>	<b>1,565.94</b>	<b>1,622.14</b>
<b>பங்குதர மூலதனம்</b>		
சுருட்டப்பட மூலதனம்	2,039.13	3,231.60
நியதி ஒதுக்கு நிதியம்	41.07	39.82
பிடித்துவைக்கப்பட்ட வருவாய்கள்	26.73	(1,788.05)
மொத்த பங்குதர மூலதனம்	<b>2,106.94</b>	<b>1,483.37</b>
<b>மொத்த பங்குதர மூலதனம்</b>	<b>3,672.88</b>	<b>3,105.52</b>
<b>பங்குதர மூலதனம்</b>	<b>3.17</b>	<b>0.30</b>

**சான்றுப்படுத்தல்:**

லங்கா கிரெடிட் அன்ட் பிஸினஸ் பினான்ஸ் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி, நிதித் தலைவர் மற்றும் இணக்க அதிகாரி ஆகிய நான்கள் இணைந்து மேல் குறிப்பிடப்பட்டவை உண்மையானவை என்று கீழே கையொப்பப்பட்டு உறுதிசெய்க்கின்றோம்.

(அ) நேர்த்துப்பிட்ட ஆறிக்கைகள் இலங்கை மத்திய வங்கியினால் விதிக்கப்பட்ட வழிமுறைகளை மற்றும் வரைவிலக்கணங்களுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ளன.

(ஆ) இக்கூற்றுக்களில் அடங்கியுள்ள தகவல்கள் கணக்காய்வு செய்யப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுமொழிய, லங்கா கிரெடிட் அன்ட் பிஸினஸ் பினான்ஸ் லிமிடெட்டின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதியில் கூற்றுக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவையாகும்.

(ஒப்பம்)  
கே. ஜி. லீலானந்த  
தலைமை நிர்வாக அதிகாரி  
25/05/2021

(ஒப்பம்)  
கோகிலா பெரேரா  
நிதித் தலைவர்  
25/05/2021

(ஒப்பம்)  
ரங்க சந்திரநாத்  
இணக்க அதிகாரி  
25/05/2021

**மார்ச் 31இல் உள்ளவாறான தெரிந்தெடுக்கப்பட்ட முக்கிய செயலாற்ற குறிகாட்டிகள்**

விபரம்	31.03.2021 தகவியன்று		31.03.2020 தகவியன்று	
	உ.எண்	தகவியன்று	உ.எண்	தகவியன்று
<b>ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனம் போதுமை (%)</b>				
அறிக்கை 1 மூலதன போதுமை வீச்சும்	56.45%	7.00%	28.68%	6.50%
மொத்த மூலதன போதுமை வீச்சும்	56.45%	11.00%	28.68%	10.50%
வைப்பு பொறுப்புக்களுக்கான மூலதன நிதிய வீச்சும்	248.07%	10.00%	116.32%	10.00%
<b>கடன் சொத்துப்பயலின் தரம் (%)</b>				
மொத்தச் செயற்பாடக கடன்களின் வீச்சும்	13.93%		16.83%	
தேறிய செயற்பாடக கடன்களின் வீச்சும்	0.35%		3.12%	
ஏனைய மூலதன வீச்சுத்திற்கான தேறிய செயற்பாடக கடன்களின் வீச்சும்	0.46%		6.56%	
ஒதுக்கு பாதுகாப்பு வீச்சும்	76.37%		63.52%	
<b>இலாபத்தன்மை (%)</b>				
தேறிய வட்டி இலாபம்	10.27%		10.09%	
மொத்தக்கள் மீதான வருவாய் (வரிக்கு முன்)	2.96%		0.72%	
பங்குதர மூலதனம் மீதான வருவாய் (வரிக்கு முன்)	1.19%		0.77%	
வருமானத்திற்கான செலவு வீச்சும்	58.91%		56.58%	
<b>தீர்வத்தன்மை (%)</b>				
தேவையான நிர்வாக சொத்துக்களுக்கான கிடைக்கத்தக்க நிர்வாக சொத்து (குறைந்தபட்சம் 100%)	258.30%		247.13%	
லெனிவரி நிதியத்திற்கான தீர்வ சொத்துக்கள்	33.05%		15.21%	
<b>விஞ்சுபாசனத் தகவல்கள்</b>				
கிளைகளின் எண்ணிக்கை	8		8	
லெனிவரி கட்டுகடன்கள் தரப்பில்	SL[B] நிலையானது (ICRA)		SL[B] நிலையானது (ICRA)	

2021 மற்றும் 2020 மார்ச் 31 ஆம் திகதியின் முடிவடைந்த காலகட்டத்தில் வைப்புத்தொகை, கடன் மற்றும் கடன் வழங்குவதற்கான ஒழுங்குமுறை அபாயங்கள் அல்லது ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் ஏதும் நிறுவனத்திற்கு ஏற்படவில்லை.

**INDEPENDENT AUDITORS' REPORT**  
TO THE SHAREHOLDERS OF LANKA CREDIT AND BUSINESS FINANCE LIMITED  
Report on the Audit of the Financial Statements

**Opinion**

We have audited the accompanying Financial Statements of Lanka Credit and Business Finance Limited (the "Company"), which comprise the statement of financial position as at 31 March 2021, Income Statement, Statement of Comprehensive Income, Statement of Changes in Equity and Statement of Cash Flows for the year then ended, and notes to the Financial Statements, including a summary of significant accounting policies.

In our opinion, the accompanying Financial Statements give a true and fair view of the financial position of the Company as at 31 March 2021, and of its financial performance and its cash flows for the year then ended in accordance with Sri Lanka Accounting Standards.

**Basis for opinion**

We conducted our audit in accordance with Sri Lanka Auditing Standards (SLASs). Our responsibilities under those standards are further described in the auditor's responsibilities for the audit of the financial statements section of our report. We are independent of the Company in accordance with the Code of Ethics issued by CA Sri Lanka (Code of Ethics), and we have fulfilled our other ethical responsibilities in accordance with the Code of Ethics. We believe that the audit evidence we have obtained is sufficient and appropriate to provide a basis for our opinion.

Other information included in the 2021 Annual Report

Management is responsible for the other information. The other information comprises the Company's 2021 Annual Report, but does not include the financial statements and our auditor's report thereon. The Company's 2021 Annual Report is expected to be made available after the date of the auditor's report. Our opinion on the financial statements does not cover the other information and we do not express any form of assurance conclusion thereon.

In connection with our audit of the financial statements, our responsibility is to read the other information identified above when it becomes available and, in doing so, consider whether the other information is materially inconsistent with the financial statements or our knowledge obtained in the audit, or otherwise appear to be materially misstated.

**Responsibilities of management and those charged with governance in the financial statement**

Management is responsible for the preparation of financial statements that give a true and fair view in accordance with Sri Lanka Accounting Standards, and for such internal control as management determines is necessary to enable the preparation of financial statements that are free from material misstatement, whether due to fraud or error.

In preparing the financial statements, management is responsible for assessing the Company's ability to continue as a going concern, disclosing, as applicable, matters related to going concern and using the going concern basis of accounting unless management either intends to liquidate the Company or to cease operations, or has no realistic alternative but to do so.

Those charged with governance are responsible for overseeing the Company's financial reporting process.

(Contd.-2)

**Auditor's responsibilities for the audit of the Financial Statements**

Our objective is to obtain reasonable assurance about whether the financial statements as a whole are free from material misstatement, whether due to fraud or error, and to issue an auditor's report that includes our opinion. Reasonable assurance is a high level of assurance but is not a guarantee that an audit conducted in accordance with SLASs will always detect a material misstatement when it exists. Misstatements can arise from fraud or error and are considered material if, individually or in the aggregate, they could reasonably be expected to influence the economic decisions of users taken on the basis of these financial statements.

As part of an audit in accordance with SLASs, we exercise professional judgment and maintain professional skepticism throughout the audit. We also:

- Identify and assess the risks of material misstatement of the financial statements, whether due to fraud or error, design and perform audit procedures responsive to those risks, and obtain audit evidence that is sufficient and appropriate to provide a basis for our opinion. The risk of not detecting a material misstatement resulting from fraud is higher than for one resulting from error, as fraud may involve collusion, forgery, intentional omissions, misrepresentations, or the override of internal control.
- Obtain an understanding of internal control relevant to the audit in order to design audit procedures that are appropriate in the circumstances, but not for the purpose of expressing an opinion on the effectiveness of the Company's internal control.
- Evaluate the appropriateness of accounting policies used and the reasonableness of accounting estimates and related disclosures made by management.
- Conclude on the appropriateness of management's use of the going concern basis of accounting and, based on the audit evidence obtained, whether a material uncertainty exists related to events or conditions that may cast significant doubt on the Company's ability to continue as a going concern. If we conclude that a material uncertainty exists, we are required to draw attention in our auditor's report to the related disclosures in the financial statements or, if such disclosures are inadequate, to modify our opinion. Our conclusions are based on the audit evidence obtained up to the date of our auditor's report. However, future events or conditions may cause the Company to cease to continue as a going concern.
- Evaluate the overall presentation, structure and content of the financial statements, including the disclosures, and whether the financial statements represent the underlying transactions and events in a manner that achieves fair presentation.

We communicate with those charged with governance regarding, among other matters, the planned scope and timing of the audit and significant audit findings, including any significant deficiencies in internal control that we identify during our audit.

**Report on Other Legal and Regulatory Requirements**

As required by section 163 (2) of the Companies Act No. 07 of 2007, we have obtained all the information and explanations that were required for the audit and, as far as appears from our examination, no other irregularities have been detected by the Company.

*Ernst & Young*  
25 May 2021  
Colombo